



(ஏழாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 464.]

பாராளுமன்றம்

ஒழுங்குப் பத்திரம்

2015 யூன் 24, புதன்கிழமை, மு.ப. 9.30 மணிக்கு

வாய்மூல விடைக்கான வினாக்கள்

4828/ '14

1.

கௌரவ புத்திக பதிரண,— சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

(அ) (i) மாத்தறை பொது வைத்தியசாலைக்கு தனது முதலாவது நியமனத்தைப் பெற்ற அதன் தலைமை தாதி உத்தியோகத்தரான திருமதி மல்காந்தி டி சில்வா தற்போது அதே வைத்தியசாலையில் இடமாற்றம் ஏதும் இன்றி 21 வருடங்கள் சேவையாற்றியுள்ளார் என்பதையும்,

(ii) மேற்படி தாதி உத்தியோகத்தர் பல சந்தர்ப்பங்களில் இடமாற்றம் கோரியிருந்தார் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) அரசு தாதிமார் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இடமாற்றம் வழங்குகின்ற போது அரசினால் கடைப்பிடிக்கப்படுகின்ற கொள்கை யாது;

(ii) மேலே (அ)(ii) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, இடமாற்றம் கோரியுள்ள போதிலும்கூட, அரசு தாதிமார்களுக்கு இடமாற்றம் வழங்கும் கொள்கை திருமதி மல்காந்தி டி சில்வாவுக்கு செல்லுபடியாகாதிருப்பதற்கான காரணம் யாது;

(iii) குறித்த இடமாற்றம் வழங்கும் கொள்கைக்கமைய இவருக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுப்பாரா,

(iv) ஆமெனில், இவருக்கு, இவர் கோருகின்ற இடத்துக்கு இடமாற்றம் வழங்கப்படும் திகதி யாது;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

5224/ '14

2.

கௌரவ அசோக் அபேசிங்க,— வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) குருணாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(ii) மேற்படி மாவட்டத்தில் அமைந்துள்ள சேரி வீடுகள் மற்றும் லயன் அறைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iii) மாவட்டத்தில் உள்ள வீடுகளற்ற குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(2)

- (ஆ) (i) குருணாகல் மாவட்டத்தில் மலசலகூடங்கள் இல்லாத வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மலசலகூடங்கள் இல்லாத வீடுகளுக்கு மலசலகூடங்களை வழங்கும் முறையியல் யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

5576/ '14

3.

கௌரவ அஜித் மான்னப்பெரும,— சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 2012 ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்ட சந்தர்ப்பத்தில் அதற்காக விண்ணப்பித்திருந்த ஆயுர்வேத மருத்துவ பட்டதாரிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) இவர்களில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) 2011.12.31 ஆம் திகதியாகின்றபோது தொழில்வாய்ப்பற்றிருந்த ஆயுர்வேத மருத்துவ பட்டதாரிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) 2012 ஆம் ஆண்டில் இவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்கு வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருந்ததா என்பதையும்;
(iii) ஆமெனில், அந்த வேலைத்திட்டம் யாதென்பதையும்;
(iv) அதன் கீழ் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

5927/ '15

4.

கௌரவ சுசந்த புஞ்சி நிலமே,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) பதவி ஸ்ரீபுர பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, தென்னமரவாடி கிராம அலுவலர் பிரிவிலும் அதனை அண்டிய பிரதேசங்களான தோரங்காடு, 2 ஆம் கட்டை, 4ஆம் கட்டை, தோரமரிப்பு, பொரவெவ, குல்லகல்லிய, நேலும்வெவ ஆகிய கிராமங்களிலும் பதவிய திட்டத்தின் கீழ் குடியமர்த்தப்பட்டிருந்த பழைய ஆட்சியுரிமை கொண்டிருந்தவர்களுக்கும் புதிய உரிமையாளர்களுக்குமிடையில் காணிப் பிணக்கொன்று உருவாகியுள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) எல்.பி.பி.பி. பயங்கரவாதச் செயற்பாடுகள் காரணமாக குறிப்பிட்ட பிரதேசங்களிலிருந்து பழைய ஆட்சியுரிமை கொண்டிருந்தவர்கள் உயிர்ப்பாதுகாப்புக்காக வெளியேறியதன் பின்பு, இக்காணிகளுக்கு அளிப்புப் பத்திரங்களை (LDO) வழங்கி புதிதாக ஒரு குழுவினரை குடியேற்றியவர்கள் யாவர் என்பதையும்;
(ii) இவ்வாறு குடியேற்றியவர்களின் பெயர், முகவரி ஆகியவை யாவை என்பதையும்;
(iii) வருடாந்த உரிமப்பத்திரத்தின் கீழ் இக்காணிகளில் குடியிருந்த பழைய ஆட்சியுரிமை கொண்டிருந்தோர் யாவர் என்பதையும்;
(iv) இவர்களின் பெயர், முகவரி ஆகியவை யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?

(3)

- (இ) (i) மேற்படி காணிகளுக்கான சட்டபூர்வமான உரிமை, பதவிய திட்டத்தின் கீழிருந்த ஆரம்ப ஆட்சியுரிமை கொண்டவர்களுக்காக இன்றேல் அளிப்புப் பத்திரங்கள் மூலம் பின்பு குடியமர்த்தப்பட்டவர்களுக்காக உள்ளதென்பதையும்;
- (ii) இப்பிணக்கைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்னவென்பதையும்;
- (iii) இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் திகதி யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல் ஏன்?

6039/ '15

5.

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) கடந்த அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 2015 தயட்ட கிருள வேலைத் திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்துக்கான வீடமைப்பு உதவி வேலைத்திட்டத்திற்கு அமைய எஹலியகொட தேர்தல் தொகுதியின் எஹலியகொட, கிரிஎல்ல மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1000 க்கும் அதிகமானவர்களிடமிருந்து விண்ணப்பப் பத்திரங்கள் கிடைக்கப்பெற்றிருந்ததா என்பதையும்;
- (ii) மேற்படி விண்ணப்பப் பத்திரங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட மதிப்பீடுகளின் பிரகாரம் ஏற்புடைய பொருட்களை வழங்குவதற்கு விலைமனுக்களை அல்லது கேள்விப் பத்திரங்களை கோரும் பணி இரத்தினபுரி மாவட்ட செயலாளருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டிருந்ததா என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) தற்போது மேற்படி வீடமைப்பு உதவிகளை எதிர்பார்த்துள்ள குறைந்த வருமானம் பெறுநர்கள் மேற்படி உதவித் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் இரத்துச் செய்துள்ளதா என விசாரிக்கின்றனர் என்பதை உத்தியோகத்தார்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அறிவார்களா என்பதையும்;
- (ii) இது தொடர்பாக ஏற்புடைய உத்தியோகத்தர்களிடம் விசாரித்து தகவல்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதையும் அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

6046/ '15

6.

கௌரவ விஜித ஹேரத்,— பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) 1981 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் 19 ஆம் பிரிவின் பிரகாரம் அதன் தாபக நம்பிக்கைப் பொறுப்பாளர், வர்த்தக அமைச்சர் என்பதனை அவர் அறிவாரா?
- (ஆ) (i) வர்த்தகம் சார்ந்த விடயத்திற்குப் பொறுப்பான தற்போதைய அமைச்சர் யாரென்பதையும்;
- (ii) மஹபொல உயர் கல்வி நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் மற்றும் தவிசாளர்கள் யாவரென்பதையும்;
- (iii) அந்நம்பிக்கைப் பொறுப்பாளர்களை நியமிப்பவர் யாரென்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

- (இ) (i) மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபையின் கீழ் இயங்கும் வரையறுக்கப்பட்ட நஷனல் வெல்த் கோர்ப்பரேஷன் மற்றும் வரையறுக்கப்பட்ட நெர்வேர்த் செக்கியூரிட்டீஸ் நிறுவனங்களின் பணிப்பாளர் சபையின் அங்கத்தவர்களை நியமிப்பவர் யாரென்பதையும்;
- (ii) மேற்படி நிறுவனங்களின் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (iii) அப்பணிப்பாளர்களின் பெயர்கள் மற்றும் வயது யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

6064/ '15

7.

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— உள்நாட்டிலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கடந்த அரசாங்கத்தினால் அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கில்கள் வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;
- (ii) புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அனைத்து அரச ஊழியர்களுக்கும் மோட்டார் சைக்கில்கள் பெற்றுக்கொடுக்கப்படுமென சனாதிபதித் தேர்தலின் போது வாக்குறுதியளிக்கப்பட்டதென்பதையும் அவர் அறிவாரா?
- (ஆ) (i) தற்போது மோட்டார் சைக்கில்களை பெற்றுக்கொள்வதற்காக ரூபா 25,000/- முற்பணம் செலுத்தியுள்ளவர்களுக்கும், மோட்டார் சைக்கில்களுக்காக விண்ணப்பித்துள்ள ஏனைய அனைவருக்கும் மேற்படி மோட்டார் சைக்கில்களை வழங்குதல் நிறுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், மோட்டார் சைக்கில்களை பெற்றுக்கொள்வதற்காக முற்பணம் செலுத்தியுள்ளவர்களுக்கு அப்பணத் தொகையை திருப்பிச் செலுத்துவாரா என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
- (இ) இன்றேல், ஏன்?

6079/ '15

8.

கௌரவ ரி. பீ. ஏக்கநாயக்க,— வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களம் ஆரம்பிக்கப்படுகின்றபோது வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்பட்ட நான்கு முறையியல்களுக்கு பதிலாக இரண்டு புதிய முறையியல்களின் கீழ் மேற்படி தெரிவினை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுகின்றதா என்பதையும்?
- (ii) ஆமெனில், இதற்காக வாழ்வின் எழுச்சிச் சட்டம் திருத்தப்படுமா என்பதையும்;
- (iii) மேற்படி இரண்டு புதிய முறையியல்களின் கீழ் தற்போது புதிய ஊழியர்களாக இணைந்துகொண்டுள்ளவர்களுக்கு 6% ஓய்வூதிய பங்களிப்புத் தொகை எவ்வாறாக அறவிடப்படும் என்பதையும்;
- (iv) தற்போது ஆரம்ப சேவைக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக சேவையில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதியத்தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
- (v) ஆமெனில், அது எவ்வாறு என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

6091/ '15

9.

கௌரவ ராஜீவ் விஜேசிங்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணாயக்காரவினால் மேற்கொள்ளப்பட்ட சில நிதியியல் முறைகேடுகள் காரணமாக அவர் டுபாயில் உள்ள முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் சர்வதேச நிலையத்தின் தலைமைப் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார் என்பதையும்;
- (ii) குறிப்பிடப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக, தன்னியக்க சொல்லி இயந்திரங்களைப் பயன்படுத்தி டுபாயில் உள்ள முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவக (PIM) கணக்கிலிருந்து ரூபா 17.3 மில்லியனை மீள்பெற்றுள்ளமையையும் அத்துடன் கொடுப்பனவு உறுதிச்சீட்டுகளைச் சமர்ப்பிக்காது ரூபா 5.6 மில்லியனுக்கான ஏழு காசோலைகளை பணமாக மாற்றியமை அல்லது தனது கணக்கில் வைப்பிலிடப்பட்டமையையும் மற்றும் மாணவர்களிடம் இருந்து கிடைத்த தொகைகளுக்கும் வங்கியிலிடப்பட்ட தொகைகளுக்கும் இடையே ரூபா 35.3 மில்லியன் வேறுபாடொன்றை ஏற்படுத்தியமையையும் கோடிட்டுக்காட்டி “என்ஸ்ட் அன்ட் யங் அட்வைசரி சேவிசர்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்” (Ernst & Young Advisory Services (Pvt.) Ltd.) இனால் ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும்

அவர் அறிவாரா?

- (ஆ) (i) பேராசிரியர் நாணாயக்கார தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகமாக எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார் என்பதையும்;
- (ii) (அ)(ii) இல் இடம்பெற்றதைப் போன்ற நடவடிக்கைகள் அவர் தலைமை வகிக்கும் தேசிய கல்வி நிறுவகத்தில் நிகழாது என்பது உறுதி செய்யப்படுகிறதா என்பதையும்;

அவர் கூறுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

6099/ '15

10.

கௌரவ நலின் பண்டார ஜயமஹா,— சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மில்கோ நிறுவனம் பெற்றுள்ள இலாபம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (ii) 2015ஆம் ஆண்டில் இதுவரை மேற்படி நிறுவனம் பெற்றுள்ள இலாபம் எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

- (ஆ) (i) தற்போது மில்கோ நிறுவனத்தினால் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் பால் லீட்டர்களின் அளவு தேசிய பால் உற்பத்தியில் எத்தனை சதவீதம் என்பதையும்;
- (ii) எதிர்காலத்தில் தேசிய அளவில் பாலுக்கான தேவையை நிறைவேற்றுகின்றபோது மேற்படி நிறுவனம் வழங்கும் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வது தொடர்பிலான உத்தேச இலக்குகள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

6101/'15

11.

கௌரவ கீதாஞ்சன குணவர்த்தன,— நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (ii) மேற்படி ஒவ்வொரு முதலீட்டு ஊக்குவிப்பு வலயமும் அவை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டுகள் வெவ்வேறாக யாது என்பதையும்;
- (iii) முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் தாபிக்கப்படுவதால் அந்த நகரங்களில் ஏற்படும் வாகனப் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) சீதாவக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவிசாவளை நகரில் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததென்பதையும்;
- (ii) மேற்படி முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்களில் சுமார் 40% அவிசாவளை நகரின் ஊடாக கேகாலை நகரை நோக்கிச் செல்கின்றதென்பதையும்;
- (iii) மேற்படி வாகனப் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கைத்தொழில் பேட்டைக்கு அருகாமையிலிருந்து கேகாலை மாவட்டத்தின் தல்தூவை நோக்கியதாக சீதாவக்க கங்கைக்கு குறுக்காக புதியதொரு பாலத்தை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

- (இ) பிரித்தானிய இரும்புப் பாலங்கள் கருத்திட்டத்தின் கீழ் மேற்படி பாலத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

4998/'14

12.

கௌரவ புத்திக பதிரண,— பொது நிர்வாக, உள்ளுராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) இலங்கை கணக்காளர் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை 2006 ஆம் ஆண்டில் நடைபெற்றதன் பின்னர் மீண்டும் 2012 ஆம் ஆண்டிலேயே நடத்தப்பட்டது என்பதையும்;
- (ii) ஆதலால், பரீட்சைக்கு தோற்றக்கூடிய உச்ச வயதெல்லையான 28 வயது வரையறை பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள தகைமைகளை பூர்த்தி செய்த ஒரு குழுவினர் உள்ளனர் என்பதையும்;
- (iii) கூடியபட்சம் இரண்டு முறை தோற்றக்கூடிய பரீட்சைக்கு வயதெல்லை தொடர்பான பிரச்சினை காரணமாக சிலர் ஒரு தடவை மாத்திரம் தோற்றியுள்ளதுடன், சிலருக்கு ஒரு தடவைகூட தோற்றமுடியவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) மேலே (அ) (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வயதெல்லை பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள தகுதிகளைப் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் யாவை என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (இ) (i) 2014.02.28 ஆந் திகதியளவில் அரசு துறை நிறுவனங்களில் நிலவிய இலங்கை கணக்காளர் சேவையின் IIIஆம் தரத்திற்கான வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு,
- (ii) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2012 ஆம் ஆண்டில் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி, சித்தியடைவதற்கான உரிய புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
- (iii) ஆமெனில், அத்திகதி யாது, என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

5580/ '14

13.

கௌரவ அஜித் மான்னப்பெரும,— சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—(3)

- (அ) (i) ஆயுர்வேத மருத்துவர்கள் தொடர்பாக தற்போது அமுலிலுள்ள சேவைப் பிரமாணக்குறிப்பு தயாரிக்கப்பட்ட ஆண்டு யாது என்பதையும்;
- (ii) மேற்படி சேவைப் பிரமாணக் குறிப்பு இறுதியாக திருத்தியமைக்கப்பட்ட ஆண்டு யாது என்பதையும்;
- (iii) இது திருத்தியமைக்கப்படவில்லை எனின் அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

5928/ '15

14.

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—(2)

- (அ) (i) திருகோணமலை மாவட்டத்தின், புல்மோட்டையில் அமைந்துள்ள, அசிரிமலே ஆசிரிகந்த புராதன ரஜமஹா விஹாரைக்குச் சொந்தமான காணிகள் உட்பட புனிதமான ஆதனங்கள் பல்வேறு இனத்தவர்களின் அத்துமீறிய பிடியில் சிக்கியுள்ளதால் மேற்படி விஹாரைக்குச் சொந்தமான காணிகளை பழைய எல்லை நிர்ணயிப்புகளுக்கேற்ப நில அளவை செய்து சட்ட ரீதியாக ஒதுக்கிக் கொடுக்கும் திகதி யாதென்பதையும்;
- (ii) எத்தா நெகி கந்த விஹாரை, யான்ஓய ரஜமஹா விஹாரை, நாகலென ரஜமஹா விஹாரை மற்றும் வேறு புராதன விஹாரைகளும் அத்துமீறி குடியிருப்பவர்களினதும் பௌத்த உரிமைகளை அழிக்கின்றவர்களினதும் பிடியில் சிக்கியுள்ளதால் மேற்படி விஹாரைகளுக்குச் சொந்தமான காணிகளின் நில அளவைப் பணிகளை மேற்கொண்டு ஒதுக்கிக் கொடுக்கும் திகதி யாதென்பதையும்;
- (iii) மேற்படி விஹாரைகளுக்குச் சொந்தமான காணிகள் என்பதை அறியாமல் அக்காணிகளில் குடியிருக்கின்ற குடும்பங்களுக்கு வேறு பிரசேத்திலிருந்து காணிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கான காரணம் யாதென்பதையும்
- அவர் குறிப்பிடுவாரா?

- (ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு விஹாரைக்கும் சொந்தமான காணிகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென ஏற்கனவே இனங்காணப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) மேற்படி குடியிருப்பவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

6066/ '15

15.

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கடந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மூத்த பிரசைகளின் கணக்குகளில் ரூபா 25 இலட்சம் வரையிலான வைப்புகளுக்கு 15% வட்டியை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டதென்பதை அவர் அறிவாரா என்பதையும்?
- (ii) மேற்படி பிரேரணை தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
- (iii) அதற்கேதுவாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) அரசு வங்கிகளால் மூத்த பிரசைகளின் ரூபா 10 இலட்சத்திற்கு அதிகமான வைப்புகளுக்கு மேற்படி 15% வட்டி வழங்கப்படுகின்றதா என்பதையும்;
- (ii) மேற்படி வரவு செலவுத்திட்ட முன்மொழிவு காரணமாக மூத்த பிரசைகளுக்கு அவர்களின் பெயரில் ரூபா 10 இலட்சத்தை விட அதிகமாக வைப்புகளை பேணிவருவதற்கு இடமளிக்கப்படுவதில்லையென்பதை அவர் அறிவாரா என்பதையும்;
- (iii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது பிரேரணை முன்னறிவித்தல்

1.

கௌரவ ராஜீவ் விஜேசிங்க,— சட்டமூலம் கொண்டுவர அனுமதி,— பின்வரும் சட்டமூலம் கொண்டுவர அனுமதி வழங்கப்படுமா :-

“இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பைத்
திருத்துவதற்கானதொரு சட்டமூலம்”

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

* 1.

சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்,— விளையாட்டில் ஊக்குவிப்புப் பதார்த்தப் பயன்பாடிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்குவிப்புப் பதார்த்தப் பயன்பாடிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 34 ஆம் பிரிவின் கீழ் சுற்றுலா மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 மே மாதம் 05 ஆம் திகதிய 1913/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.06.09ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

* 2.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்,— கப்பற்றொழில் முகவர்களுக்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பற்றொழில் முகவர்களுக்கு உரிமமளித்தல் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2014 ஓகத்து மாதம் 28 ஆம் திகதிய 1877/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.06.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 3.

ஆட்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 4.

தொழில் அமைச்சர்,— சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— தொழில் அமைச்சரினால் (136 ஆம் அத்தியாயமான) சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தின் 63 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டதும் 2015.06.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 5.

உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 6.

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 7.

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 8.

நிதிச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 9.

பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 10.

தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 11.

பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 12.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.1),— 2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.32 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளை இல.32

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 30602 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "புகையிரத பண்டகசாலை முற்பணம் - இலங்கை புகையிரத திணைக்களம்" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- | | | |
|---|---|--|
| (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை | — | ரூபா. 1,700,000,000 இலிருந்து
ரூபா. 2,200,000,000 வரை |
| (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை | — | மீளாய்வு செய்யப்படவில்லை. |
| (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை | — | ரூபா. 6,102,000,000 இலிருந்து
ரூபா. 6,602,000,000 வரை |
| (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை | — | ரூபா. 850,000,000 இலிருந்து
ரூபா. 1,000,000,000 வரை |

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.04.10 ஆந் திகதி

கொழும்பு 01.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 13.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.2),— 2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.33 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளை இல.33

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 24702 ஆம் இலக்க செயற்பாட்டு விடயம் "பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான செலவினங்கள் முற்பணக் கணக்கு - இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு" அளிக்கப்பட்டுள்ள விடயத்துக்காக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- | | |
|---|--|
| (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை. |
| (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் உச்ச எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை. |
| (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை | — ரூபா. 20,000,000 இலிருந்து
ரூபா. 25,000,000 வரை |
| (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை |

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.04.10 ஆந் திகதி
கொழும்பு 01.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 14.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.3),— 2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல. 34 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளை இல.34

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 21302 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "அச்சிடல், பிரசாரம் மற்றும் புத்தகங்கள் விற்பனைக்கான (வெளியீட்டு உரிமையை பகிரங்கப்படுத்தல், மொழிபெயர்ப்பு உரிமையைக் கொள்வனவு செய்தல், மொழிபெயர்ப்புக் கட்டணம் மற்றும் பணியாளர்களின் சம்பளக் கொடுப்பனவு உட்பட) முற்பணக் கணக்கு — கல்வி வெளியீட்டுத் திணைக்களம்" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- | | |
|---|--|
| (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை |
| (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை | — ரூபா. 2,900,000,000 இலிருந்து
ரூபா. 2,500,000,000 வரை |
| (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை. |
| (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை | — ரூபா. 1,500,000,000 இலிருந்து
ரூபா. 2,250,000,000 வரை |

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.04.10 ஆந் திகதி
கொழும்பு 01.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 15.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.4),— 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.35 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளை இல.35

2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 31002 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "பண்டகசாலை முற்பணக் கணக்கு - அரசாங்க தொழிற்சாலை" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- | | |
|---|--|
| (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை | — ரூபா. 120,000,000 இலிருந்து
ரூபா. 170,000,000 வரை |
| (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை |
| (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை |
| (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை. |

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.04.10 ஆந் திகதி
கொழும்பு 01.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 16.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.5),— 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.36 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல.36

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், இக் கட்டளை மூலம், அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 31003 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "முடிக்கப்பட்ட வேலை முற்பணக் கணக்கு - அரச தொழிற்சாலை" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை — ரூபா. 260,000,000 இலிருந்து
ரூபா. 450,000,000 வரை
- (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை
- (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை
- (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க

நிதி அமைச்சர்.

2015.04.10 ஆந் திகதி

கொழும்பு 01.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 17.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.6),— 2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட இச்சட்டத்தின் உப பிரிவில் உரிய முறையில் குறித்துரைக்கப்பட்ட நியமங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

அட்டவணை

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை

நிதி ஆண்டு 2014 தொடர்பில், 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் அதிகாரமளிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான முற்பணங்கள் சம்பந்தமான முற்பணக் கணக்குகளின் எல்லைகளின் மாற்றங்களின் அட்டவணை

குழுத்தொடர் இலக்கம். 01

2013 அம் ஆண்டின் இலக்கம் 36 ஐக் கொண்ட 8 வது பிரிவின் கீழ் எனக்களிக்கப்பட்ட அதிகாரங்களின்படி, ரவி கருணாநாயக்க ஆகிய நான் நிதி அமைச்சர் என்ற வகையில் அரசு அங்கீகாரத்தின் கீழ் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உப அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசு ஊழியர்களுக்கான முற்பணக் கணக்குகளில் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடய இலக்கங்களுக்கு அமைவான சட்டத்தின் மூன்றாம் உப பிரிவின் நிரல் இலக்கம் II மற்றும் IV இல் குறிப்பிடப்பட்டுள்ள உச்ச ஒதுக்கீட்டெல்லைகளையும் இலக்கம் III இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆகக் குறைந்த எல்லைகளையும் மாற்றியமைக்கின்றேன். 14001, 18201, 10501, 22801, 20801, 27701, 30301, 26901, 27001, 27201, 24201, 28601, 10201, 25601, 25801, 28201, 28501, 11601, 28801, 30601, 27901, 27801, 27401, 27501, 21901, 17801, 12601, 11101, 18801, 21101, மற்றும் 19001.

தொ. இல.	அமைச்சு / திணைக்களம்	விடய இல.	II அரசாங்கத்தின் செயற்பாடுகளின் செலவினத்தின் உச்ச எல்லைகள்		III அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பெறுகைகளின் ஆகக் குறைந்த எல்லைகள்		IV அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பற்று மீதிகளின் உச்ச எல்லைகள்		கட்டளை இல.
			ரூபா இருந்து	ரூபா வரை	ரூபா இருந்து	ரூபா வரை	ரூபா இருந்து	ரூபா வரை	
1.	கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சு	14001	7,000,000	10,000,000	3,700,000	4,000,000	-	-	1
2.	வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சு	18201	5,000,000	8,000,000	1,100,000	4,100,000	-	-	2
3.	பொருளாதார அபிவிருத்தி அமைச்சு	10501	140,000,000	170,000,000	60,000,000	90,000,000	-	-	3
4.	நீதி மன்றங்களின் நிர்வாகம்	22801	260,420,000	290,420,000	170,000,000	175,000,000	850,000,000	1,100,000,000	4
5.	தேசிய நூதனசாலைகள் திணைக்களம்	20801	9,000,000	12,000,000	-	-	-	-	5

6.	மாவட்டச் செயலகம், மொனராகலை	27701	-	-	25,000,000	24,000,000	-	-	6
7.	புடவைக் கைத்தொழில் திணைக்களம்	30301	-	-	3,000,000	2,900,000	-	-	7
8.	மாவட்டச் செயலகம்/ கச்சேரி, மட்டக்களப்பு	26901	-	-	23,000,000	18,000,000	90,000,000	100,000,000	8
9.	மாவட்டச் செயலகம்/ கச்சேரி, அம்பாறை	27001	-	-	35,000,000	30,000,000	-	-	9
10.	மாவட்டச் செயலகம், குருணாகல்	27201	-	-	75,000,000	65,000,000	-	-	10
11.	முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்	24201	-	-	2,000,000	1,700,000	-	-	11
12.	காணி ஆணையாளர் நாயகம்	28601	-	-	12,000,000	11,500,000	-	-	12
13.	நிதி, திட்டமிடல் அமைச்சு	10201	15,000,000	12,000,000	9,500,000	8,500,000	-	-	13
14.	மாவட்டச் செயலகம், கம்பஹா	25601	-	-	56,000,000	53,000,000	-	-	14
15.	மாவட்டச் செயலகம், கண்டி	25801	-	-	51,000,000	46,000,000	-	-	15
16.	நீர்ப்பாசனத் திணைக்களம்	28201	-	-	100,000,000	97,000,000	-	-	16
17.	கமத்தொழில் திணைக்களம்	28501	-	-	150,000,000	120,000,000	-	-	17
18.	கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சு	11601	6,000,000	7,500,000	-	-	-	-	18
19.	நில அளவையாளர் திணைக்களம்	28801	-	-	100,000,000	86,000,000	-	-	19
20.	இலங்கை புகைமிரத்தத் திணைக்களம்	30601	-	-	385,000,000	290,000,000	-	-	20
21.	மாவட்டச் செயலகம், சேகரலை	27901	-	-	30,000,000	26,000,000	-	-	21

22.	மாவட்டச் செயலகம், இரத்தினபுரி	27801	-	-	-	38,000,000	32,000,000	-	-	22
23.	மாவட்டச் செயலகம், அருராதபுரம்	27401	-	-	-	40,000,000	35,000,000	-	-	23
24.	மாவட்டச் செயலகம், பொலன்னறுவை	27501	-	-	-	18,000,000	15,000,000	-	-	24
25.	வினையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம்	21901	8,000,000	8,011,000	-	-	-	-	-	25
26.	தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு	17801	4,000,000	5,000,000	-	-	-	-	-	26
27.	கல்வி அமைச்சு	12601	-	-	-	680,000,000	675,000,000	-	-	27
28.	சுகாதார அமைச்சு	11101	-	-	-	710,000,000	653,000,000	-	-	28
29.	தாவரவியல் பூங்கா மற்றும் பொதுப் பொழுதுபோக்கு அலுவல்கள் அமைச்சு	18801	2,000,000	2,060,110	-	-	-	-	-	29
30.	அரசாங்க அச்சாளர் திணைக்கம்	21101	-	-	-	45,000,000	44,000,000	-	-	30
31.	சட்டமும் ஒழுங்கும் அமைச்சு	19001	-	-	-	83,000,000	60,000,000	-	-	31
	மொத்தம்		456,420,000	524,991,110	2,905,300,000	2,666,700,000	940,000,000	1,200,000,000		

2015 ஏப்பிரல் 10 ஆம் திகதி
கொழும்பு - 01.

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 24.

நிதி அமைச்சர், — விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 5), — 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்ட 2015 சனவரி 29 ஆந் திகதிய 1899/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.04 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 25.

நிதி அமைச்சர், — விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 6), — 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2015 பெப்புருவரி 14 ஆந் திகதிய 1901/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.04.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 26.

நிதி அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.7),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2015 பெப்பருவரி 24 ஆந் திகதிய 1903/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.04.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 27.

நிதி அமைச்சர், — விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.8), — 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2015 மார்ச் 17 ஆந் திகதி 1906/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.04.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 28.

நிதி அமைச்சர்,— இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களினால் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படுவது அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 பெப்பருவரி 26 ஆம் திகதி 1903/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.04.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 29.

நிதி அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2015 பெப்ரவரியி 26 ஆந் திகதி 1903/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.04.27 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 30.

நிதி அமைச்சர்,— உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம்,— இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் வருமானத்தின் மீது வரிகொடாது தட்டிக்கழிப்பதைத் தடுப்பதற்குமாக, 2014 ஏப்பிரல் 03 ஆம் திகதி இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையே செய்துகொள்ளப்பட்டதும், 2015.04.27 ஆம் திகதி சமர்ப்பிக்கப் பட்டதுமான ஒப்பந்தமானது 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 97(1)(அ) பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 31.

நிதி அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை,— காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 28(அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 16(இ) ஆம் பிரிவின் கீழ் மதுவரி உரிமக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2015 பெப்புருவரி மாதம் 13 ஆம் திகதிய 1901/19 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.05.19ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(974 ஆம் இலக்க மது அறிவித்தல்)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 32.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் 2012,— 1983 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் 2014.10.23 ஆம் திகதி சமர்ப்பிக் கப்பட்டதும் 2012.12.31ஆம் திகதியில் முடிவடைந்த வருடத்திற்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது ஆஸ்பத்திரியின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

(சுகாதாரம் பற்றிய ஆலோசனைக் குழுவினால் 2014.11.13 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 33.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— அரசு மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் 2012,— 1957 ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க அரசாங்க சட்டபூர்வமான தொழிநுட்பக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 30(2) ஆம் மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(3)ஆம் பிரிவுகளின் கீழ், 2014.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதும் 2012.12.31ஆம் திகதியில் முடிவடையும் வருடத்தின் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புக்குட்படுத்தப் பட்டதுமான அரசு மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

(சுகாதாரம் பற்றிய ஆலோசனைக் குழுவினால் 2014.11.13 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 34.

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர்,— இலங்கை தேசிய எந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை 2012,— 1957 ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க அரசாங்க சட்டபூர்வமான தொழிநுட்பக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 30(2) ஆம் பிரிவிற்கமைய, 2014.09.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2012.12.31ஆம் திகதியில் முடிவடையும் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகளுடனான இலங்கை தேசிய எந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமா.

(தொழிநுட்பம், ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக் குழுவினால் 2014.10.10 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 35.

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்,— தேசிய விஞ்ஞான மன்றத்தின் வருடாந்த அறிக்கை 2012,— 1994 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அபிவிருத்தி சட்டத்தின் 40 (3) பிரிவிற்கமையவும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(3) பிரிவிற்கமையவும் தயாரிக்கப்பட்டு, 2014.09.10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதும் 2012 டிசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடையும் ஆண்டிற்காகத் தயாரிக்கப்பட்டதுமான கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகளுடனான தேசிய விஞ்ஞான மன்றத்தின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக் குழுவினால்
2014.10.10 ஆந் திகதி பரிசீலிக்கப்பட்டது)

* 36.

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்,— நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்தர் சி. கிளார்க்கின் வருடாந்த அறிக்கை 2011,— 1994 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அபிவிருத்தி சட்டத்தின் 40 (3) பிரிவிற்கமையவும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(3) பிரிவிற்கமையவும் தயாரிக்கப்பட்டு, 2014.09.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதும் 2011 டிசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடையும் ஆண்டிற்காகத் தயாரிக்கப்பட்டதுமான கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகளுடனான நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்தர் சி. கிளார்க்கின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக் குழுவினால்
2014.10.10 ஆந் திகதி பரிசீலிக்கப்பட்டது)

* 37.

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்,— தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் வருடாந்த அறிக்கை 2012,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(3) பிரிவிற்கமையவும் தயாரிக்கப்பட்டு, 2014.08.19 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதும் 2012 டிசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடையும் ஆண்டிற்காகத் தயாரிக்கப்பட்டதுமான கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகளுடனான தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக் குழுவினால்
2014.10.10 ஆந் திகதி பரிசீலிக்கப்பட்டது)

* 38.

வெளிநாட்டிலுள்ளவர்கள் அமைச்சர்,— இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் (இல.1),— இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் குவைட் நாட்டரசின் அரசாங்கத்திற்கும் இடையே முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் இருவயினொத்த முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம், அத்தகைய வெளிநாட்டு அரசினாலும், அதன் சுதேசிகளினாலும் அல்லது அத்தகைய அரசின் சட்டங்களின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட கூட்டுத்தாபனங்களினாலும், கம்பனிகளினாலும், ஏனைய கழகங்களினாலும் இலங்கையில் முதலீடு செய்யப்பட்ட முதலீடுகளை மேம்படுத்துவதற்கும் காப்பதற்குமாக 2009 நவம்பர் மாதம் 05 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டதும் 2011.09.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒப்பந்தமானது அது தேசியப் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமாகவுள்ளதென இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 157 ஆம் உறுப்புரையின் கீழ் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 39.

வெளிநாட்டிலுள்ளவர்கள் அமைச்சர்,— இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் (இல.2),— முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்கான இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கம் மற்றும் வியட்நாம் சோசலிச குடியரசு அரசாங்கம் ஆகியவற்றுக்கிடையேயான ஒப்பந்தம், அத்தகைய வெளிநாட்டு அரசினாலும், அதன் சுதேசிகளினாலும் அல்லது அத்தகைய அரசின் சட்டங்களின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட கூட்டுத்தாபனங்களினாலும், கம்பனிகளினாலும், ஏனைய கழகங்களினாலும் இலங்கையில் முதலீடு செய்யப்பட்ட முதலீடுகளை மேம்படுத்துவதற்கும் காப்பதற்குமாக 2009 ஒற்றோபர் மாதம் 22 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டதும் 2011.09.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப் பட்டதுமான ஒப்பந்தமானது அது தேசியப் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமாக உள்ளதென இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 157 ஆம் உறுப்புரையின் கீழ் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 40.

வெளிநாட்டிலுள்ளவர்கள் அமைச்சர்,— இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் (இல. 3),— இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் செக் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையே முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் இருவயினொத்த முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம், அத்தகைய அத்தகைய வெளிநாட்டு அரசினாலும், அதன் சுதேசிகளினாலும் அல்லது அத்தகைய அரசின் சட்டங்களின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட கூட்டுத்தாபனங்களினாலும், கம்பனிகளினாலும், ஏனைய கழகங்களினாலும் இலங்கையில் முதலீடு செய்யப்பட்ட முதலீடுகளை மேம்படுத்துவதற்கும் காப்பதற்குமாக 2011 மார்ச் 28 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டதும், 2014.08.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒப்பந்தமானது தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு அத்தியவசியமாகவுள்ளதென இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 157 ஆம் உறுப்புரையின் கீழ் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 41.

நிதி அமைச்சர்,— முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,— அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான முத்திரைக் கட்டணம் தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2014 செப்டெம்பர் 30 ஆம் திகதிய, 1882/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2014.12.12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 42.

மின்வலு, எரிசக்தி அமைச்சர்,— இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தின் 54 ஆம் பிரிவின் கீழ் மின்வலு, சக்தி அமைச்சரால் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் பேரில் மின்சார (அனுமதிப்பத்திரம் தொடர்பில் விண்ணப்பித்தலும் விலக்களிப்பும்) தொடர்பில் ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் 10 ஆம் திகதிய, 1883/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2014.11.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப் பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 43.

சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்,— தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை,— (469 ஆம் அத்தியாயமான) தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2011 திசெம்பர் மாதம் 06 ஆந் திகதிய 1735/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2011.12.13 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

* 44.

ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் — விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2014, ஓகத்து 07) [1].

* 45.

சுரங்கங்கள், கனிப்பொருட்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

46.

ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — பரிசீலனை.

47.

தற்காப்புக் கலைகளுக்கான நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — பரிசீலனை.

48.

த இன்ஸ்ரிபியூட் ஒவ் சேர்டிபைட் பப்ளிக் எக்கவுன்டன்ஸ் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — பரிசீலனை.

49.

மெடிசினா ஓல்ட்னேடிவா நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — பரிசீலனை.

50.

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் — பரிசீலனை.

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.

[1] “சட்டமூலம் இப்பொழுது இரண்டாம் முறையாக மதிப்பிடப்பெறுமாக” எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.
